

கனபதி துணை.

சிருச்சிற்றம்பலம்

21 JUL 1925

ஸ்ரீ சமிவனகோஷத்திரமேன்னுங் ஸோநிலாவில்
ஸ்ரீமத் முத்திராமலிங்கநானதேசிகராவர்
களின்

ஆதீனத்திலேழுந்தருளியிருந்த

துறவுசவாமிகள் என்றுவழங்கும்

ஸ்ரீ அருணசலநானதேசிகசவாமிகள்

பன்னால்சளிலிருந்தேதேத்துத் தீரட்டிய

சிடாசாரம்.

இஃது

ஷட் ஆதீனத்திலேழுந்தருளியிருந்கும்
மகாதேவநானதேசிகரால்,

காரைக்குடி

ஸ்ரீ மீனாட்பிகை அச்சக்கடத்தில்,

பதிட்பிக்கப்பேற்றது.

1925.

18148
275

—
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.

R4

N25

சிடாசாரம்.



காப்பு.

ஆனைமுகனாறுமுக னம்பிகைபொன்னம்பலவன்
ஞானகுருவானியை யுண்ணோடு.

நால்

முத்திக்கேது.

தந்தைதாயு மெப்பத்தகையுடையறவுஞ்சாலுங்
கல்வியுங் தகுமுயிர்த்துணையுங், சிந்தையாருநற் சில
மும்வலியுங் திருவுமின்பமுங் சிதைவிலாவறிவி, முந்
தையாமுளத்துவகையுமுயிருமூலமுத்தியு மொழிவரு
ஞசமைவி, மெந்தையாகிவங் தேழையேனையுமாளிறை
வனுர் கழலாகுமென்றனக்கே. (க)

வேறு.

சந்தைதாயாவானுஞ் சார்கதியிங்காவானு
மந்தமிலாவின்பாமக்காவாஹு-மெந்தமுயிர்
தானுகுவானுஞ்சரலைகு வானுமருட்
கோனுகுவானுங் குரு.

வேறு.

முத்திசித்திக்குமேது மொழிவர்கள்சிலர்வை
வ்வேவேறை, சித்தமற்றுலாமென்றுங் தீவினைசிதைந்

தாலென்று, மொத்தநல்யோகாலென்று முரியஞா
னத்தாலென்று, மித்திறமனைத்தாலாகா விறைத்திரு
வருளாலாமே. (ங)

எஞ்சூனமந்திரங்கள் யோகங்க ஞபாயில்மல்
லா, மெப்ஞஞானவீட்டைக்காணும் வேறனஞ்செ
ப்பமாட்டா, தெஞ்சூனக்கடைக்கண்வைத்த தேசிகன்
சித்தமத்தி, எஞ்சூனம்பறிந்தபோதே *பழுதவீடு
தவுந்தோன்றும். (ஈ)

ஆர்த்ததுபிற்கியென்று மஞ்சூன பாசமத்தைக்,
கூர்த்தமெப்ஞானவாளைக் கொண்டுசேதிக்கவேண்டு,
ஓட்கிமெய்ஞ் சூனவாளை யோயவன்ருட்கண்ணுலே,
பார்த்தபின் னில்லாப்பெத்தம் பருதிமுன் னிருள்போ
லன்றே. (ஏ)

விடத்தினுண்மூர்ச்சித்தானை விடம்வல்லார்பார்க்
கத்திரு, மடர்த்தல்லாரெல்லாம்பார்த்து மதுதீராவாறு
போல, விடத்தினையுடையஞான விறைவனுர் பார்க்க
னல்லாற், சடத்துவமாயையார்செய் சடக்குடைப்பிற
ப்பருதே. (ஏ)

வேறு.

நுகியுமிருதியுஞ் சொன்னவாறுநின், நிருமை
முமத்தடைன் ரேதுமனிட்டுநற், குருவினைவழிபடித்
கோதுவை னருளிடுமழிவறநின்றவப்பொருள். (ஏ)

* அமல்வீட்டென்று பாடமோதுவாரு மூளர்.

225288

வெறு.

எண்ணிலாக்கல்வியாலு மிலங்கிய கேள்வியாலுந், தின்னிதாமதியினுலுக்கெளியவாராதுதிர, நண்ணியஞானிதானே நயந்தருள்செப்பில்ஞானக், கண்ணினுற்காணலாகுங் சுரத்திலாமலகம்போல. (அ)

பருவிடங்கடியுண்டானாலே பானிப்பான் கருடன் றன்னைப், பெருகியபித்தன்றுனே பிழிந்துமாமருந்து கொள்வா, னிருமையு மறியாழுடர்க் கியலுமோனி நையிற்கூடக், குருபரன்கூட்டிற்கூடுந்கூடாதேற்கூடா தென்றுன். (க)

கட்டுண்டகள்வன் றுகேநுகட்டினை விட்டுக்கொள்வான், விட்டவேதனையத்தீர்த்து விதிப்பவர் வேறே வேண்டு, மட்டமாகத்தியோகா வறிவினுலறியலாமோ தட்டறப்பாசந்தீர்க்கத்தற்பரங் குருவேவேண்டும். (க0)

வெறு.

உருவன்றியேநின் றுருவம்புணர்க்குங், கருவன் றியேநின்றுதான்கருவாகு, மருவன்றியேநின்ற மாயப்பிராணைக், குருவன்றியாவர்க்குங்கூடவொன்னுதே. (க1)

வெறு.

தேசிகன்பதநற்சேவையின்வலியுந் திகழ்பதத்த ளுவிலாவன்பு, மாசினன்முத்தியதில்விருப்பதுவு மமல

வாரணத்தினில்விருப்பு, நாசமாமிந்தவுடலினில்வெறுப்புநசையற விடயத்திலுவர்ப்பு, மீசனெப்பொருளுமென்னுநற்றுணிவு மிவையெழின்முத்திசாதனமே.

திகழுநற்குரவன் றிருவளம்பார்த்துச் செய்யுமேவற்சிறப்பதுவு, மகிழுநற்குரவன் மருவுநற்பதியேமன்னிசீங்காதவாதனையும், புகழுநற் றமரும்பொன்முதற்பொருளும் பொருந்துநோயெனமதித்திடலுந், தகவுடைசசமைவுஞ் சாந்தியமுத்திசாதனமென்பர்தக்கோரே.

(கந்)

முடிகவித்துலகாள்திருவிகழந்திறைவன்மொப்கமூல்சூடுநற்றிருவும், படிதனக்கேவல்செய்ப்பதமிகழந்துபரமனுக்கேவல்செய்ப்பதமு, மடையுநற்சவைகளைன்த்தையு மிகழந்திங்கமலனற்சேடமாருதலு, மிடையறத்திகழுமுத்தி சாதனமென்றிசைத்திடுமெலையிலாரணமே.

(கச்)

துரிசினற்பாரம் பரியமாழுறையிற் றுகளறவுமிவிலாத்துணிவும். பரிவறக்குரவன்பாதமேநோக்கிப்பழுதறப்புகழுபண்பதுவு, மரியநற்குரவாருளறம்பொருளோடின்பம்விடென்னுமாண்மையதுந், தெரிவறத்திகழுமுத்திசாதனமாய்ச் செப்புவர் தெய்வஞானிகளே.

(கந்)

வேறு.

ஏசுகெஞ்சினுற்றனக்கது நினைவுவாயினுதெறியென்றே, தெசிகன் றிருவுள்ளமே செய்சூவான்செனி

த்திடுங்குலத்துக்கு, மாசதாகினுமாச்சிரமத்திலேவழுவினுமுலகெல்லா, மேசிவிழ்ணாறம்புகழ்தனம் பிறவிழப்பி னுமிட்டேனும். (ககு)

என்றனக்கிதுவாப்த்தவாறநிகிலே எனம்பிரான்கழுற்கேவ, றன்றனக்குநானுரிதுதகுவதோ தமியனேற்கென்றென்ற, சென்றுறப்பெருமார்வழுமச்சமுஞ்செநிதரவழி.மைக்க, னின்றியற்றியபதேவளினியல்பென நிகழ்மறைசொலுமைந்தா. (கங்)

நிறம்பெறநீராடாமுன்னீராடவின்றிடவிருத்தல்தான்கிடத்த, ஹறங்குமுன்னுறங்கலுண்ணுமுன்னுண்ட னுரையெனவுரையாமலுரைத்த, றறம்பழி பெவற்குங்குதலருளாததுசெய்தலருளியபணியை, மறந்தனவென்றல்குருவலாற் றெப்வமதித்தல்செய்பவன்மகனல்லன். (கங்)

வேறு.

அருளறமங்கறைந்திடுத றறமலாதுரைத்தலறைபொழுதிலிடையுரைத்த லகங்கரித்தங்குரைத்தல், பொருள்றிவுதானுரைத்தல்பொருள்லாதுரைத்தல் புன்கோட்டிகொண்டுரைத்தல் பொடிவனவங்குரைத்த, விருஞ்சுமச்செவிசொல்லலேவலிசைத்திடுதலிடமறியாதிறையருளிச்செயவுரைத்தல் வினவல், தெருஞ்சுறநற்குருகீர்த்தியல்லதுபாடிடுதல்தசிகள்றன்சன்னதியிற் றீரவிடுமிவையே. (ககு)

வேறு.

வெஞ்சொலுங்கடிஞ்சொலும் விரைந்தசோல்லதும், வஞ்சமும்பழுதுடன்மாறுக்கறலும்; பஞ்சிமூலகியல்பயனில்வாசகன், தஞ்சநாயகன்றன்முன்றவிரவேண்டுமால். (20)

வேறு.

ஆதனஞ்சயனம் வாகனமிதியடி யத்திரங்குடையொடாபரண, மீதுவண்டயிலங்குளியொடுபூச்சந்தனமுதன்மேவியங்கிடுத, லோதுபல்லுருஞ்சல்லொன்பதம் விளக்கலுரைத்தவற்றிலைதனவிவைதா, அதிநன்குரவனரியசன்னதியில்தியவரற விடுக்கொழிலே. (21)

இறைவன்முன் பசிங்கிதமாகவந் திடுதவிட்டவேடத்திடேடுளைதல், கறையுறுஞ்சாயையிறைவன் மேற்படுதல் கடவுளினிழறன்மேற்படுத, அறைதருதலத்தின் மேலி ருந்திடுதலுளமுசமுகுளமாயிருத்த, வறைதரும்மலனரியசன்னதியில்தியவரற விடுக்கொழிலே. (22)

வேறு.

போற்றுகைதவிரதனுதன் பொருளினைப்புசித்தலீதல், தூற்றுதரேடுந்தன்னைச் சொன்னவை மறுத்தல்பொய்கள், சாற்றுதல்குலமுங்கல்வி தனத்தபிமானம்பண்ணன், மாற்றுதல்கொடுத்தறன்னைமற்றிவைகுருவோடாகா. (23)

வேறு.

நிரிடத்தினுகிசியிருளிடத்தினுடைனிகவிற்பயமும் மிடத்துஞ், சீராகுட்குரவன்முன்புசேவிப்பான்றிகழுங் தமற்றுள்ளெறிபவற்றிற், பேராகுட்குரவன்பின்புசேவி ப்பான்பிறிதொருகிண்ணயற்றிறவ, அர்த்திருக்கழலிற் சாயைபோன்முன்பின்னுய்விடாரன்பினுத்தமரே. ()

வேறு.

தன்னுளத்தெழுதிங்குதனுயகன், முன்னுரைத் தினிமேன்மூலையாவகை, சொன்னவப்பரிசேசடவே ஸ்டலா, லன்னவப்பதினிட்டகல்வானன். (உ.கு)

வேறு.

ஶனமாக்காயமுயிர்மூன்றுந்தலைவற்கிந்சங்கிவை கெடினு, மனவாக்காயகன்மத்தார்ல்வணக்கங்கெடாத மனத்தாராய், நினைவாக்காயமஷ்டாங்கபஞ்சாங்கஙேர் சிட்டாங்க, மெனநால்வணக்கஞ்சிராங்கமுடனிறயா ற்சிறவியறுவோர்க்கே. (உ.கு)

சென்றபோதிறைவன் றிருவடித்தலத்தேசிறந்த பஞ்சாங்கவட்டாங்க, மொன்றவேவணங்கியொப்பி லானருளையுமதுநிறையவேபருகிப், பின்னரப்பரி சேவிடைகொஞ்சம்பொழுதும்வணங்குகபெரியவன்மு கப்பே, நின்றுநெக்குருகித்தன்றன்வாயாரத்துதிப் பதுநிதியன்பருக்கே. (உ.ஏ)

குரவனுர்தீர்த்துமொழிவனவெல்லாங்குருதரமா
கவோதிடுகத், தெரியுமாறரியனுஞ்சோசத்தைத்தெரி
ந்திடுனெடுத்தவிழ்த்திறைமு, னரியவாதுனத்தில்வை
த்திறையருட்டாள்வணங்கியங்கதன்பயன்கேட்டாங்,
குரியகோசத்தைக்கட்டிநாயகன்று ளோப்பறவணங்கு
தலொழுக்கே. (2.2)

எப்படிக்கிழாமவர்கவேயெனினுமி றையுளத்த
டைத்தவர்தம்மை, யப்பரம்பரமனென்றுளத்துனர்க
வயன்முதன்மூவரேயெனினு, மெப்படவிறைவன்
றிருவுளமி லதேன்மீண்டிபாராதுகைவிடு, செப்பிட
விறைவன் றிருவருணிறைந்தசீடராசாரங்கிதுவே. ()

இப்பரிசிறைவன் றிருவுளம்பிழையர்திலங்கிடவே
வளின்வலியா, லெப்பரிசளகித்திகள்வலிகளிசைந்திடாநிற்குமங்கவர்பா, லப்பரிசெல்லாச்சித்தியும்வந்தா
லகந்தையும்வியப்புமோமே, தப்பறவெளியாடம்பிரானேவற்றன்மையென்றருளினைப்பணிவாம். (ந.0)

பெருந்தவமில்லான்றன்னைப்பேணியமடந்தையு
ளளத், திருந்தவைமுடிந்ததென்றுலிகபரங்தெரிந்தஞா
னப், பெருந்தவக்குருவைத்தெய்வமென்றுமெய்பே
ணவல்லார்க, கரும்பொருளியாதுமில்லை யிருமையும
கலிட்டத்தே. (ந.2)

சாற்றியபரிசுற்றவஹுதலேவன் மஹத்தலாம்பிழை
யதுசாற்றி, னற்றவங்கதனைத்தீர்த்திடற்குபாய மாய்ந்
திடத்தொன்றினுலில்லைச், சேற்றினைச்சேற்றஞ்சமுவ
லாயிடுமோதளிந்தநிர்கொண்டலாலதுபோ, லாற்ற
யவிறைவனருடருந்தோலப்பிழைச்சேறுநிக்கிடுவான் .()

வேற்றுளகுற்றமியாவையுந்தீர்க்கும்விமலமாமி
றையருளென்று, லாற்றவங்குற்றபிழையைநிக்குவது
மவனருளன்றிவேறுண்டோ, போற்றியங்கவன்றன்
பொன்னடிபொருந்திப்புளிதபாதோதகமாடி, யாற்ற
வங்கமலனருளினமுழுக்கிலக்கணந்திருமப்பிழையே.

அறைந்தவப்பரிசப்பிழையினைக்காதவனெரிகி
யம்வீழ்ந்தழியும், பிறந்திடிற்பிரமவரக்கனும்பெரும்
பாம்பாமெனப்பெருமறைபேசுஞ், சிறந்தனபிழைதீர்
வளவுமங்கவன்றன்றெரிசனம்பரிசனந்தகுமோ, மறங்
துமற்றனுகார்மாதவத்தடியா ரணுகில்வன்பாதகமன்
நே. (நட)

தேசிகன்றிருவுள்ளமுண்டாகவச்சிவந்திகழுந்திடு
கின்று, ஸீசனிங்கருள்செய்யவந்திருக்கிறவிடமிவன்
றிருமேனி, மாசதொன்றிவனளவிலேசெயிலெரிவா
ய்நரகினிற்புத, நாசமெவ்வளவுவ்வளவுஞ்செலநண்ணு
நன்னெறிநன்னை. (நட)

வேறு.

குரவனே குறி யேது மிலாச்சிவ, னுரியசத்தியே
யொப்பிலாவம்பிகை, கருதுமைந்தரேகந்தர்வினையகர்,
பெருகுசற்றமும் பேணுமப்பத்தரோ. (நகூ)

வேறு.

சற்குருபரசிவன்று னும்வாசிசாற்றிற், சற்கு
ருசிவன்கோபித்தாற்சமிப்பிக்குஞ்சிவனுலென்றுஞ், ச
ற்குருகோபந்தன்னீசமிப்பிக்கவாண்ணதத்தாற், ச
ற்குருநாதன்பாதந்தப்பிடான்முத்தனன்றே. (நள)

வேறு.

அருவெனுமமலன்று னருளிலெனனி னுஞ்சார்
குருபரன ருஞன்டேயனிலொருகுறையுண்டோ
திருவடித்தார் திருவுளமிலரென்று
லொருவருமிலர்கண்டருஹதுயர்களைகின்றார். ()

வேறு.

குருபரனே பரமசிவன்பரேசன்றுனே குருவரலு
மாகி னுமேயொருகாலத்தி, னிருமலமாம்பரமசிவன்மு
னிவற்றுலுகிகரில்தயாங்தியானகுரவன்காப்ப, னருள்
வடிவேதிருவருவாபெழுந்து னின்றவாசிரியனென்றே னு
முனிவற்றுனேற், றிரிவிதமாமுலகத்துமம்மாணைத்
திபக்கமெலாந்தீர்த்தவருங்காப்பதில்லை. [நகூ]

சிடாசாரம்.

கங

தந்தைமுதற்பெந்துவெலாமனந்ததேதகந்தருவதலாலனுதிபவபந்தந்தீர்க்கார், சிந்தையினூலாய்ந்திடிலப்பெந்துவெல்லாஞ்சிறுமைதருஞ்சத்துருவோயாகாநிற்ப, ரங்தமிலாவருள்வடிவாங்குருவோவென்றுலகண்டபரஞானத்தையருளானல்கித், தொந்தமதாமானுதிபவபந்தமெல்லாந்துப்பறவேநன்றுகத்துடைத்துக்காப்பன். (சம)

வேறு,

இந்தவிடும்பையுடம்புறுமேது, தந்தையெனப்புகழ்கின்றிலர்தக்கோ, ரங்தமிலாதவகண்டமுநம்முட், டந்தவர்தந்தையெனச்சமைவற்றார். (சக)

வேறு,

குருபாதம்பூசிநானுங்குருநாமஞ்செப்பியெப்போதுங், குருபாதந்தியானம்பன்னுகுருகீர்த்திதோத்திரஞ்செய், குருபாதநினைக்கத்தீருங்குருத்தோடமல்லாததோடங், ருருபாதந்தன்மேஹாண்டோகுருவின்போசிவருமன்றே. (சந)

வேறு.

வருபிறப்பறவேவேண்டினான்மறையிரென்னுமம்புயத்தினைமலர்த்தற், கிரவியாய்நெஞ்சிற்கிசைந்தநற்குருவையாதொருவழியினுலிறைஞ்சி, யருள்சரங்திடுதற்காவதேசெய்வானருமறைமுடிவெலாமறையும், பொருளைநேராகவுமக்கெனக்கீசன்புகன்றவப்படியிலேபுகன்றேன். (சந)

வே வ து ,

அதிரியன்முன்பாகவகண்டார்த்தத்தையடைவாக
வறிவுற்றமானானந்தத், தேசிகனைத்திரவிழுமேழுதலி
ருந்துந்திடமானலோபத்தாற்பூசியானேன், மோசன
மேயிலாதவனும்பக்கும்பிபாகமுதலியதில்வீழந்திடுவனு
தலாலே, தேசிகனையாவிபொருளாக்கையாலேதினந்தி
னமும்பூசிக்கவேண்டுமானேன். (சு)

வே வ து ,

தேசிகருமாணவர்கள் செய்தியனர்த்திடவேசி
றிபோரைப்பெரியோர் செய்தொழிலதினிற்செறிச்து,
மேசிலராம்பெரியோரையினமாந்தொழிற்கேயிசைத்த
மதித்தும்வைதுமிவ்வாறுசெயவுங், சூசியிடாதிட
டபணி செய்துகுருபத்திகுறைவிலராய்ந்மினராய்த்து
ரோகமின்றி, மாசிலராய்மனவாக்குக்காயத்தாற்குரு
வின்வாக்கியபாலனஞ்செய்யுமதிமானுமாயே. (சு)

வே வ து ,

குருபரனுக்கவனெனஞ்சகம்போலனுக்கலத்துப்பக்,
கரசரனுதியினேவல்செய்தேதினங்கட்கிமைபோ, அ
ரியமனைமுதலியாவையுங்காத்துண்மையாயொருதற், ப
ரமிவனேயெனக்காண்பான்சற்சீடன்பகர்ந்திடனே,

(சு)

கேவறு.

தேசிகன்பாற்பற்பலதீக்குணங்கள் செறியினும், பாசப்பிராஞ்திக் கிலைதோற்றியவிறை பாலிலையென், ஒசுசுறுபத்தியினேர்ந்தெவ்விதத்துமவனருளைத், தேசங்குலவவளர்ப்போன்சற்சீடன்றெரிந்திடுனே. (சன)

கேவறு.

விடையேறியிசன்வரின் மூட்குமவன் வேண்டிய தைப், படிமீதளிப்பர்குருவேசிவமெனப்பாவனை முற், அடையார்கடத்தமூட்லாவியீர்த்திறையுன்மைபெறத், தட்டயாதுளவிங்குளதேலபக்குவர்தாமவரே. (சா)

கேவறு,

உடற்குயிர்போற்கட்கிமைபோலுகிதாலொத்து, விடிற்புலிதீப்பாம்பினில்லை மூர்க்காஞ்ச-சடர்ச்சடி னும், வாழூக்காகாவேதிமட்கலத்திற்காகாவா, ரேழூக்காகாததிது. (சக)

கேவறு.

ஆசான்மொழியானுற்பொருளாலன் றிப்பெறவும் ரிதாகுக், தேசார்க்குருநான்மானைக்கன் சிறக்கவிம்முவ ருங்கூடிற், பாசாதீதப்பரமெய்தும்பன்னைங்காவி க்கூட்ட, மேசாவுணர்வைத்தரும்பகற்போதெல்லாத் தொழிலுந்தருவதுபோல். (நி0)

பாடல் முற்றிற்று.

வ ச ன ம்.

ஸ்திரீயானவள் நாயகனேடே கூடி கொண்டிருந்தாற்பணிவிடை செய்யவேண்டுமென்று நின்தனித்திருந்தாற் சுகமாயிருக்கலாமென்றும் நினைத்து அந்தநாயகனுக்கு மனவருத்தமுண்டாகும்படியா யவளைவிட்டு நீங்கியிருந்தா லிம்மையிற்சுகழுமிழுந்து மறுமையினரக்முமனுபவிப்பதுபோலச் சீடனைவன் ஞானஶாரியரிடத்திற்குப்போ யவரிடத்திற் சில சாத்திரங்களையப்பிராகித் தறிந்துகொண்டு நாமினி யிவரிடத்திலேயிருந்தா லிவருக்குப்பணிவிடை செய்துகொண்டிருக்கவேண்டுமென்றும் நம்முடையசிரவனைதியனு சந்தானத்துக்கு விரோதம்வருமென்ற மிவரிடத்தினமக்குதேகத்துக்கொத்துக்கொள்ளாதென்றுமி து முதலான காரியங்களை நினைத்து அந்த ஞானஶாரியருக்கு மனதிற்குவேஷம் வரும்படியா யவரைவிட்டு நீங்கியிருக்கினவனுக்கிம்மையிற்றுன்பமுமறுமையினரக்முமுண்டாகுமாதலாற்கற்புடைய ஸ்திரீயானவளுமியாமையைப்பொருந்தியிருந்துமாத்மசௌரூபத்தையறியாமலனுத்மசௌரூபமேதானென்றிருக்கின்றதனதுநாயகனைத்தெய்வமாகப்பாவித்து அவன் அடித்தல்வைதல்முதலாயினசெய்தபோது இமவனிடத்திற்குவேடமன்றியிற்பிரியமரகத்தேகமுள்ளாபரியத்தமவளைவிட்டு நீங்காமற்றிரிவிதசாணங்களாலும்பணிவிடை செய்துகொண்டிருக்கின்

சீடாசாரவைசனம்.

கள

றவஞக்குஇம்மையிற் சுகமு மறுமையிற் சுவர்க்காதி
லோகமுழுண்டாவதுபோலூத்தமமானவிவேகமுள்ள
முழுட்சுவானவன்னானுசாரியரைசத்தியஞான அன
ந்தானந்தபரமசிவமென்றுவேதாதிகள்சொன்னபிரகா
ரம்நம்பி அவரடிமுதலானகாரியங்கள் செய்தபோதிலு
ஞ்செய்யத்தகாதகிர்த்தியங்களைச் செய்யச்சொன்ன
போதிலும் வெறுப்படைக்கு அவரைவிட்டு நீங்காத
படிக்கு மிகுந்தபிரியத்தோடுக் தேகமுள்ளவரைக்குந்
திரிவிதகரணங்களாலும் பணிவிடைசெய்து நின்று
அந்தக் குருசுவாமி கிருபையால் தத்துவ ஞானத்
தைப்பெற்று மோக்ஷமடையவேண்டுமென்று வேதாக
மடுரானுதிகள் கூறுதலால் இப்போதிருக்கின்ற முழு
ட்சக்கஞ் மிதிற்சொன்ன பிரகாரம் ஞானுசாரியரைப்
பரமசிவமாகப் பாவித்துத்தேகமுள்ள பரியந்தமுமவ
ரைவிட்டு நீங்காமற் றிரிவிதகரணங்களாலும் பணி
விடை செய்து நின்ற அவர்கிருபையாலுண்டாக
நின்ற தத்துவஞானத்தினற்பரமோக்ஷசுகத்தையடை
யவேண்டியது.

சீடாசாரம் முறைக்கூறுத்
குடியிருப்பு

800 000. 99999
225 288



கணபதி துணை.

திருச்சிற்றம்பலம்.

வதுசொருபங்காரிய மவதிபல லக்ஷணம்.

காமத்துக்கு

வது, அஞ்ஞானம். சொருபம், அக்கிணியில் நெப்பிட்டால் விர்த்தி யடைகிறதுபோல நமக்கிருக்கின்ற போகமெல்லா முத்தரோத்தரமாய் விர்த்தியடையவேண்டுமென்றும் நமக்கிருக்கின்ற ஐசுவரியமெல்லாமாறுமலிருக்க வேண்டுமென்றும் ஸ்திரி முதலான விடயங்கள்மேன்மேலும் வேண்டுமென்றும் நானுவிதமாப்ச சிந்திக்கிறது. காரியம், அந்தவிடயத்திலுண்டான பிரியத்தை நானுவிதமாய்ச் சிந்தித்துத் தானிருந்த விடத்தை விட்டு லோகலோகங்களுக்குப்போய் நரகாசரன் முதலானபேர்களைப்போல இஷ்டமானவஸ்துகளைச் சம்பாதிக்கிறது. அவதி, அத்தியந்தங்ராசையுதயம்.

(5)

குரோத்துக்கு

வதி, ஆசை. சொருபம், ஆசையானவிடயத்தில் விக்கினம் பண்ணினவனிடத்திற் கோப முண்டாப்பியாக்கிரசமானமாய் நோக்கிக் கழிவாமான வசனஞ்

எதுசோரூபங்காரிய மவதிபலலக்ஷணம்.

கக

சொல்லுகிறது. காரியம், தன்னுற்செயிக்கப்படுமான் ஸ்பகாசரன் முதலானபேர்களைப்போல அடிமுதலான காரியங்கள்பண்ணுகிறது; தன்னுற்செயிக்கக்கூடாதி ருந்தாலுள்ளே யிருந்துகொண்டு பொருமியழுகிறது. அவதி, அத்தியங்தஞ்சாந்தமாயிருக்கின்ற பொறுமை யுதயம்.

(2)

லோபத்துக்கு

ஏது, மோகம். சொரூபம், தேனீயுங் கவரிமா னும்போலத் தான் சம்பாதித்த செல்வ முதலான வஸ் துக்களிற்றேகழுள்ளவு மொருத்தருக்கு மொன்றுங் கொடுக்கலாகாதென்று சிந்திக்கிறது. காரியம், தான் சம்பாதித்த பதார்த்தங்களி லூரின் நடுவேயிருக்கின்ற நச்சமாமரம் போலவுந் துரியோதனன் முதலானபேர் களைப்போலவு மொருத்தருக்குமொன்றுங்கொடாமல் வைத்துக்கொள்ளுகிறது. அவதி, அத்தியங்தமுதாரத் துவம்.

இந்த மூன்றுக்கும் பலமேதன்று லிகலோகபர லோகநிந்தையுமிப்போது தேகமுதலானவஸ்து ராசத் தினுற்றுண்பமும் பின்னாலே சனனமரண சமுசாரமு மாம்.

(ந)

நிராசைக்கு

ஏது, நிட்காமமாய்ச் செய்கின்ற சற்கருமபுண்ணி யபரிபாகம். சொரூபம், ஸ்திரீமுதலானவிடயத்தி லீ

20 ஏதுசொருபங்காரிய மவதிபலலக்ஷணம்.

ஞளதோஷங்களை விசாரித்ததிலுள்ளவாசையைவிட்டு விடுகிறது. காரியம், ஆசைவிடுபட்ட பதார்த்தங்களுள் தத்சிமகரிஷி முதலான பேர்களைப்போலச் சரீரமுதலான வஸ்துக்களைக் கேட்ட பேர்களுக்குக் கொடுத்து விடுகிறது. அவதி, அத்திபந்தங்காமத்துக்குநாசம்.(ச)

பொறுமைக்கு

எது, நிராகச. சொருபம், தன் வேலைக்காரன் முதலானபேர்க் எடி முதலான காரியங்களைச் செய்த போதிலும் வினைப்பிரகாரம் வருமென்கின்ற விவேகத் தினாற் பொறுத்துக்கொள்ளுகிறது. காரியம், தனக்க பகாரம் பண்ணின பேர்களுக்குப் பூமியைப் போலவுங் தர்மபுத்திரர் முதலான பேர்களைப்போலவு முபகாரம் பண்ணுகிறது. அவதி, அத்தியந்தங்குரோதத்துக்கு ஈசம்.

(நி)

உதாரத்துக்கு

எது, குண்குணங்களைப் பகுத்துப் பார்க்கின்ற விவேகம். சொருபம், ஊரின்நடுவேநிறைந்திருக்கின்ற நல்லஜலமுள்ளதடாகமும் நன்றாய்ப்பமுத்துநிழலுடைத்தாயிருக்கின்ற மாமரமும்போலச்சகல சனங்களுக்கு முபகாரமாயிருக்கிறது. காரியம், வேர் முதற் கொழுந் து வரைக்குமுயிர்களுக்கு மருந்திற்குபகாரமாயிருக்கி ன்றமரம்போலவுஞ் சிவிச்சக்கிரவர்த்தியைப்போலவுங்

எதுசோருபங்காரிய மவதிபலலக்ஷணம்.

225 286

உக

கேட்டபேர்களுக்கெல்லாங் கேட்டவஸ்துக்களைக்கின்ற
டுக்கிறது. அவதி, அத்தியந்தம் ஹோபுக்கிறது என்றும்.

இந்த மூன்றுக்கும் பலமேதன்று விக்லோக பர
லோககிர்த்தியு மிப்போது துக்கமற்றுச் சுகமாயிருந்து
கொண்டுநூனமோக்ஷசாதனங்களைச் சம்பாதித்து அவ
ற்றாலுமோக்ஷப்பேறு மின்தநூனசாதனங்சம்பாதி
க்குங் காலத்திற்றேகமி றந்தாற் சவர்க்காதி சுகமுமாம்.

நித்தியா நித்திய வஸ்து விவேகத்துக்கு

எது, சித்தசுத்தி. சொருபம், பிரமாத்திரமநித்
தியம் அன்னியமாயிருக்கின்ற சீவேசர சகத்தெல்லா
மநித்தியமென்று சாத்திரத்தினால்நிச்சயிக்கிறது. காரியம்,
அதைச்தானே சதாகாலமு நானுவிதமாய்ச்சிந்திக்
கிறது. அவதி, பிரமாத்திரநித்தியமன்னியமாயிரு
க்கின்றசீவேசரசகத்தெல்லா மநித்தியமென்றிருக்கின்
றநிச்சயம் ஒன்றினாலும்போகாமல் நன்றாய்த்திடமாயிரு
க்கிறது.

(ஏ)

இகாமுத்தரார்த்த பலபோக விராகத்துக்கு

எது, இக்லோக பரலோகங்களிலுள்ள ஸ்திரீமுத
லான விடயங்களில் அசுத்த துக்கவநித்தியத்துவமுத
லான தன்மைகளை விசாரித்து வெறுப்பு வருகிறது.
சொருபம், அந்த விடயங்களை நாய்தின்று கக்கின அச
னம்போலவுங் காலாக்கினி நரகமுதலானது போலவுங்

R 4 N 28

கண்ணுவிட்டுவிடுகிறது. காரியம், விட்டவிடயத்தி லொருபோதிலுந்திரும்ப ஆசைவராமனிருக்கிறது. அவதி, தேகத்தைத் தொட்டுப்பிரமலோகபரியந்தமாயுள்ளவிலோக பரலோகங்களிலிருக்கிற சகலபோகங்களிலேயுமாசையில்லாமற் றிரணம்போல உபேட்சைபாயிருகிறது. (அ)

சமாதிசட்கசம்பத்திக்கு

எது, இயமனியமாதி. சொரூபம், விடயத்திலே பிரவிர்த்தி யற்றிருக்கிற சித்தங்கிரோதம். காரியம், ஒன்றிலேயும் பிரவிர்த்தி யற்றபடியினுலே விவகாரசதயம். அவதி, பிரவிர்த்தி யற்றபடியினுலே சுழுத்தியைப்போலே தேக முதலான விடயங்களை மறந்திருக்கிறது. (க)

முழுடசத்துவத்துக்கு

எது, சாதுசங்கம். சொரூபம், தலை ரோமத்திலே நெருப்பு பற்றிக்கொண்டவைனப்போலப், பின்னீபொன்றிலேயுமாசையில்லாமல் மோக்ஷமாத்திரத்திலே தீவிரமாக ஆசையுண்டாகிறது. காரியம், சற்குருவைத்தேடியடைகிறது. அவதி, சகலகருமங்களையுந்தியாகம் பண்ணுகிறது.

இந்தச்சாதனங்கள் நாலுக்கும்பலமேதன்றால், இந்த நாலு மொருமித்துக்கூடாமல் வேறுவேறுயிப்பிரிந்திருந்தாற் சுவர்க்காதியாயிருக்கின்ற புண்ணிப்லோகப்பிராப்தியே பலம், நாலு மொருமித்துக்கூடினால் விங்கேதானே ஆச்சமிசாரபலம். (க0)

ஏதுசோரூபங்காரிய மவத்திபலலக்ஷ்ணம்.

25

பந்தத்துக்கு

ஏது, சருமசாஸ்திரவனுட்டானம். சொரூபம், திருசிய சிந்தனை. காரியம், திருசியத்தினிடத்தில்வாசனையோடு நானுவிதமாய்ச் சத்தியமாயழுந்துகின்ற சிந்தனை. அவதி, சகல திருசியமு மில்லையென்கின்றவத்தியந்தாபா வருநானப். பலம், சமூசாரதுன்பம். (கக)

மோட்சத்துக்கு

ஏது, ஞானசாஸ்திரவனுட்டானம். சொரூபம், திருசிய சிந்தனை யில்லாமலிருக்கிறது. காரியம், திருசிய சிந்தனை யானது வாசனையோடு வத்தியந்த மொன்று மில்லாமலிருக்கிறது. அவதி, சின்மாத்திரமாய் விளங்குகிறது. பலம், பிரமானந்தம். (கர.)

ஞானத்துக்கு

ஏது, சிரவணமனனநிதித்தியாசனம். சொரூபம், சுவா னுபவத்தினாலே தேகாதிப் பிரபஞ்சங்களினின்றுந் தா வகுகின்ற வகண்டபரிபூரண சச்சிதாநந்தப் பிரமத்தை வேறு கண்டறிவது. காரியம், அநாத்மாவானபஞ்சகோ சங்களில் ஆத்ம புத்தியும்மித்தையானஆகாசாதிசகத்தி னிடத்திலே சத்திய புத்தியும் வாராமலும் ஆத்மாவினி டத்திலே தானென் றநைத்தபுத்திவாங்காமலுமிருக்கி றது. அவதி, அஞ்ஞானகாலத்திற்சங்கதேக விபரீதமன்றி யிலே தேகமேதானென்றிருந்தாற்போல ஞானகாலத்திலே தேகோகமென்கின்றபுத்தியை வாதிக்கானின்ற சிவோகமென்கின்ற உறைப்புத்திடம். பலம், மோக்ஷம். (கர.)

அஞ்ஞானத்தக்கு

எது, நிரோது. சொருபம், ஒன்பது விதத்தினாலும் நிருபிக்கப்படாமலிருக்கிறது. காரியம், சிவேசர சகத் தாய்த் தோற்றுகிறது. அவதி, ஞானேதயம். பலம், நிவ்பலம். (கச)

அசம்பாவனைக்கு

எது, சிரத்தையுடன் வேதாந்தசிரவணங்செய்யாமை. சொருபம், ஆத்ம சொருப சிந்தனையை மறைத்தல். காரியம், சிவேசர சகத்துச் சிந்தனையைத்தோற்றுவித்தல். அவதி, அவதிபரியந்தமுண்டான சிரவணம். பலம், தாபத்திரயத் துன்பப்படுகிறது. (கநு)

சமுச்யபாவனைக்கு

எது, விசாரமில்லாம விருக்கிறது. சொருபம், தான் சாந்ததாவோ சாட்சியோ சாட்சியென்றாலுங்கர்த்துருத்துவ போத்துருத்துவாதி யுண்டோ வில்லையோ கார்த்துருத்துவாதியில்லாவிட்டாலும் அவருக்குப் பூரணத்திவ முண்டோ வில்லையோ பூரணத்துவமுண்டான அவரை யறியக்கூடுமோ கூடாதோ அவதாயறிந்தாலும் மோட்சம் வருமோ வாராதோ வென்று இது முதலாய்வருகின்ற சித்தவிருத்திகள். காரியம், முன் சொன்ன சித்தவிருத்திகள் திரும்பத் திரும்பப்பவைத் மாயுண்டாகிறது. அவதி, தீர்க்ககால விசாரம். பலம், இகலோக பரலோக போகங்க விரண்டு மற்றுத்துன்பமடைகிறது. (ககு)

விபரீதபாவளைக்கு

எது, ஆத்மத்தியானஞ் செய்யாதிருக்கின்றது. சொரூபம், தேகமே தானென்றும் பிரபஞ்சஞ்சத்திய மென்றும் இவை முதலாய்வருகின்ற விருத்திகள். காரியம், நான் பிராமணது வருணமுடையவளென்றும் நான் பிரமச்சரிய முதலான ஆச்சிரமமுடையவளென்றும் நான்காத்தியாயினர் முதலான குலமுடையவளென்றும் நான் கிருஷிமுதலானதொழில் பண்ணுகிறவளென்றும், நான் யாகாதிகளைப்பண்ணினேன், நான் அன்றதிகளைப்புசித்தேன், நான் கடாதிகளையறிந்தே என்றும் இவை முதலாகவருகின்ற விருத்திகள். அவதி, நாமரூபப்பிரவிர்த்தியில்லாம விருக்கின்ற தாங்கிற ஆத்மத்தியானம். பலம், சனனமரண சமுசாரதுக்கத்தி லடிபடுகிறது. (கன)

சிரவணத்துக்கு

எது, அதிதிசிரமானமுழுக்காத்வம். சொரூபம், வேதாந்தங்களாகிய உபநிடதங்களுக்கு அத்வைதப்பிரமத்தின்கண்ணே தாத்பரியமாமென்று ஆறுவிங்கங்களினாலும்நிச்சயஞ்செய்தல். காரியம், பிரமாணகதசந்தேகநிவர்த்தி. அவதி, நஷ்டமானபிரமாணகதசந்தேகம்மீண்டொகாமை. பலம், பிரமாணகதஅசம்பாவளையின்நிவர்த்திவாயிலாகமோசும். (கஷ)

மனனத்துக்கு

எது, சிரவணம். சொரூபம், சீவப்பிரமங்களின் பேதத்தைப்பாதிப்பனவும் அபேதத்தைத்தச்சாதிப்பனவு மாகியயுக்திகளால் அத்வைதப் பிரமத்தைத்தச்சிந்தித்தல். காரியம், பிரமேயகத அசம்பாவனை நிவர்த்தி அவதி, நிவர்த்தியான பிரமேயகத அசம்பாவனை மீண்டுண்டா காமை. பலம், பிரமேயகத அசம்பாவனையின் நிவர்த்தி வாயிலாக மோக்ஷம். (ககு)

நிதித்தியாசனத்துக்கு

எது, சிரவணமனனங்கள். சொரூபம், அநான்மா கார விருத்தியின் வியவதானமின் றிய பிரமாகாரமான விருத்தியின் ஸ்திதி. காரியம், விபரீதபாவனையின்நிவர்த்தி. அவதி, நிவர்த்தியான விபரீதபாவனை மீண்டுண்டாகாமை. பலம், விபரீதபாவனையின் நிவர்த்திவாயிலாக மோக்ஷம். (எ.ஒ.)

வாசனைக்கு

எது, பகிர்முக நாட்டமாகிய விடபசன்னிதி. சொரூபம், திடபாவனையால் முன்வி ஞென்றையும் விசாரித்துப்பாராமல் உண்டாகுங் குரோதாதிவிருத்தி கட்கேதுவான சித்தத்தின் சூக்ஷ்மமாவஸ்தைபாகிய சமஸ்காரம். காரியம், முன்சொன்ன வசத்தவாசனஜன்ய காமாதி விருத்திகள் வாயிலாய் அமிர்தமாயு மனுவுக்கனுவாயும் அத்வைதமாயு மகண்டானந்தமாயு மிருக்

எதுசோருபங்காரிய மவதிபலலக்ஷணம்.

உட

கின்ற தனதாத்மசுபாவந்தோன்று மற்பண் னுகிறது. அவதி, மனேலையம். பலம், சுகதுக்காதியு மதனால் விட சேபம் இல்லாததாயும் விமலமாயும் விஞ்ஞானமாயும் விமுத்தமாயும் விபுவாயுமிருக்கின்ற பிரமசொருபவிலை யகதத்துவஞான நிவிர்த்தியுமதனாற்சனனமரண சமு சாரமுமாம்.

(உக)

வாசனைக்ஷபத்துக்கு

எது, அகமுக நாட்டமாகிய விடயசன்னிதித்து யாகம். சொருபம், சமர்த்தனைவன்றனக்குப்பகையா ளனிடத்தி லுண்டானகுற்றத்தை நன்றாய்விசாரித்தறி கின்றதுபோலக் காமாதி யசத்தவாசனைகட்குள் தன் னிடத்திலின்னவின்னவ சுத்தவாசனைகளிருக்கிறதென்று நன்றாய்ப் பகுத்தறிந்துகொண்டு வியாதியுடைத்தா னவன்றன்னிடத்திலின்னவின்ன வியாதியிருக்கிறதென்றறிந் ததுவதுகளுக்குத் தகுந்தவவுடதங்களைப்புசிக் கின்றதுபோல மைத்திரியாதி சுத்தவாசனைகட்குள் அதுவதுகளுக்குத் தகுந்தசுத்தவாசனையைச் சிரத்தை யோடுந் தினந்தோஹம் நன்றாயப்பியாசிக்கின்றது. கா ரியம், முன்புசித்த அவடகத்தால் ரோகம்நாளுக்குநா ள் சாந்தமா யாரோக்கிய முண்டாகின்றதுபோல நா ளுக்குநாள் காமாதியசுத்தவாசனைகள் நிவிர்த்தியடை கின்றது. அவதி, முன்சாந்தமான காமாதியசுத்தவாச னைகள் திரும்பவுண்டாகாமலிருக்கின்றது. பலம், சித் தோபசாந்தமு மதனால் அமலமாயுமக்கிரியமாயு மப்பி

ரமேயமாயு மசங்கமாயு மிருக்கின்ற பிரமசோரூபமே நான் நானேயமலமாயு மக்கிரியமாயு மப்பிரமேயமாயு மசங்கமாயு மிருக்கின்ற பிரமசோரூபமே மென்கின்ற தத் துவஞான ரட்சையு மதறை சனனமரண சமுசாரது ன்பநீக்கமுமாம். (22)

மனத்துக்கு

ஏது, பகிர்முச நாட்டத்தாலுண்டாகிறகாமாதி வாசனைகள். சொரூபம், மெழுகு சலமுதலான வஸ்து க்கள்போல வனேகவிருத்திகள். பரிணமிக்கின்றதற் கேதுவாயுங் திரிகுணைத்மகமாயு மியானெனதென் றபி மானமுடைத்தாயு மிருந்துகொண்டு தீபச்சவாலைபோ வத்தைப்பண்ணவேண்டு மித்தை விடவேண்டு மென் று மத்தைப் புசிக்கவேண்டு மித்தை நீக்க வேண்டுமென் று மத்தைப் பார்க்கவேண்டு மித்தைப் பார்க்கவேண்டாமென்று மிதுமுதலாயுண்டாகாநின்ற விருத்திகள். காரியம், முன்சொன்ன விருத்திகள் கூத்தேனைக்கூட்டேனானுவிதமாயுண்டாகினித்தசத்தபுத்தமுத்தசத்திய பரமானந்தசோரூபந்தானென்றுதோன்றுமற்பண்ணுகிறது. அவதி, வாசனாட்சபம். பலம், வாசனாவிரத்திகளி றற் சத்தாயுஞ்சர்வசமமாயுஞ்சர்வசாட்சியாயுஞ்சர்வா த்மகமாயுமிருக்கின்ற பிரமசோரூபமே நான்நானே சத்தாயுஞ்சர்வசமமாயுஞ்சர்வசாட்சியாயுஞ்சர்வாத்மகமாயுமிருக்கின்ற பிரமசோரூப மென்கின்ற தத்துவஞான நிவிரத்தியுமதறைச்சனமரணசமுசாரதுன்பமுமாம்()

எதுசோரூபங்காரிய மவதிபலலக்ஷணம்.

உ.ஈ

மனேலயத்துக்கு

ஏது, அகமுக நாட்டத்தாலுண்டாகின்ற காமாதி வாசனைட்சயம். சொரூபம், மிகுந்தசிரத்தையுடனேசத் தியஞானவனந்தானந்தப்பிரமசொரூபமே நான்நானேயந்தச்சத்தியஞான வனந்தானந்தப்பிரம சொரூபமே ந்று பிரியத்துடனே விச்சின்னமன்றியிலே தெலதா ரைபோலச் சந்ததந்தியானம்பண்ணுகிறது. காரியம், வாசனைட்சயத்தினாற் றுமதராசத விருத்திகள் கெட்டுப் பாலிற்கலந்தசலம்போல நிர்க்குணமாயும் நிர்மலமாயும் நிர்விகாரமாயும் நிர்விகற்பமாயும் நித்தியானந்தமாயுமி ருக்கின்ற தனதாத்மசொரூபத்தில்சத்தசாத்வீகவிருத் திமாத்திரமாய் லயித்திருக்கின்றது. அவதி, முன்சாந்தமான தாமதராசதவிருத்திகள் திரும்பவண்டாகாமவிருக்கின்றது. பலம், வாசனைட்சயத்தினால் சுத்தமாய்ச் சுபாவமாய்ச் சுகமாயிருக்கின்ற பிரமசொரூபமே நான்நானே சுத்தமாய்ச் சுபாவமாய்ச் சுகமாயிருக்கின்ற பிரமசொரூபமேன்கின்ற தத்துவஞான ரட்சையாய் அதனாற் சனனமரண சமுசாரதன்பம் நீங்கிப்பிரமானந்தமனுபவிக்கப்படுவதாம்.

(உ.ஈ)

ஏது சொரூபங் காரிய மவதி பல லக்ஷணம்

முற்றுப்பெற்றது.

திருச்சிற்றம்பஸம்

—

சிவமயம்.

இராகாதி பதிமுன்றின் விதையம்.

நாகநிக ரஸ்குலைவி ரும்புவதி ராகமா நபமிலப கா
ரந் துவேஷம், நாடுபொருள் விக்கினரைப் பகைப்பதுகு
ரோதமா நானுவி தாசைகாமம், மோகமது மகனுதி வஸ்
துமேற் பிரியமா முறையினீ யாமைலோபம், மொழி
மதங் கிர்த்தியா கிர்த்தியங் தெரியாமை முதன்மையா
யொருவன்வாழில், வேகமா யவனையே சகியாமை மாச்
சரியம் வெப்பமாந் துக்கம்வந்தால் வேறேருவ ருக்கு
வர வெண்ணுகிற தீரிஷை மேலான சுகமடைந்தாற், ஒ
கமாய்ப் பிறருக்கு வரவொன்று தத்துப்பை தனிமெச்ச
லேயிடம்பங் தர்ப்பமது பெரியவன் ஒன்னெனலை கங்கரங்
தன்பிடிவி டாதபிடியே. (க)

பரதாரம் விரும்பிரா கத்தினை விராவணையைப் பலர
றிய ராமர்கொன்றூர் பாரிலப காரஞ்செய் துவேஷங்
கொ ஸிரணியனை பன்னுநா ரணரழித்தார், சுரர்மாத
னேகரைக் காமமொடு பிடிநரக சூரைக்கிருஷ்ணர்கொ
ன்றூர் துய்த்துணவு விக்கினவீ மன்மேற்கு ரோதபக
சூரை வீமர்கொன்றூர், கிரமமாய்த் துரியோத னன்
கொடா லோபத்தாற் கிர்த்தியுது வீமர்கொன்றூர் கெம்

இராகாத் பதிமுன்றின் விஷயம்.

நட

பிராமர்மேன் மோகங்கொள் தசரதர் கீழ்விழுங் தி றப்
பதானார், விரிவான வைசவரிய மதத்தினு லேகார்த்த
விரியார்ச்சனன்வீட்டினின் மேவிவரு நார்தர்க் குபச
ரியாததான் மென்பரச ராமர்கொன்றூர். (2)

சிசுபாலன் மேலென்வு மச்சரங் கொண்டதாற்
செருக்கறக் கிள்ளைர்கொன்றூர் சேர்ந்தனோய்ப் பிறரு
றவீரிவைகொள் எருஞைக்குன் சிரம்வாணு சூரர்கொ
ன்றூர், நகிபவுண் டரிகவாசு தேவன்கொள் எசுப்பயா
னல்வாசு தேவர்கொன்றூர் நட்டுருவன் யாகமது டம்ப
மொடு செப்ததான் ஞானதுரு வாசர்கொன்று, ரைசு
வரிய மிகுதியாற் றர்ப்பங்கொள் சதகந்தர னழிவுறச் சீ
தைகொன்று எகங்கரங் கொண்டமது கைடவர்க ஞை
முற வளிவிழ்ஞு வேயழித்தார், விசுவாச மாகவேமுக்
தியைவி சூம்புங் மெப்படிய ரென்றுநீக்கி விட்டவிப்
பதிமுன்று சூற்றமத கற்றுவோர் மெய்வீடு சேர்ந்துப்
வரே. (ந)

இராகாதி பதிமுன்றின் விஷயம் முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்

நட

67

கிவும்பும்.

திருச்சிற்றும்பலம்

கரு ஸ்துதி.

சுகந்தனிலேபிறந்திறந்துவினைகாட்கழித்துத்தவி த்த
வென்ற, னகந்தனிலேயிருக்கின்றபரவடிவையான றிய
வன்புவைத்துச், சுகந்தனிலேமேலானசுகம்பரமசுகமை
ன்றேதோன்றக்காட்டு, முகந்தகுருதேசிகளைப்பனுதின
முமிருதயத்திலுட்கொள்வேனே.

வேதமுதல்முனிவர்களுந்தேசுதிக்காணமெய்ப்பொரு
ளேயடியர்பவநீக்கவண்டி, ஓதரியகழுளிநகர் தனி
லமர்ந்தவுத்தமனேமத்தனுளத்துணர்வேபோற்றி, ஏத
மதாம்விடயமதி ஒழுஷல்வேனுக்கிங்கீதனைத்தனு சொரு
பமெனவிசைத்தாய்போற்றி, முதுணர்வேவடிவாகிபம
ரந்துநின்றமுத்திராமக்கனியேபோற்றிபோற்றி.

பிழை திருத்தம்.

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
கீ 20	கீ ஈ	தகைவுடை விடுபட்ட	தகையுடை விகேகப்பட்ட

225286